மாண்புமிகு திரு. செ. மாதவன்: அவர்கள் திறக்கத்தயாராக இருக்கிறார்கள். நாம் தான் பணம் நஷ்டம் ஏற்படக்கூடாது என்று, எந்த ஆலைகள் நஷ்டமில்லாமல் நடக்கும் என்பதைப் பார்த்து, அதை எடுக்க முயற்சி செய்கிறோம்.

* 324 Q.—THIRU K. T. K. THANGAMANI: Will the Hon. the Minister for Industries be pleased to state whether the closed mills in Madurai have been reopened?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: இல்லை.

திரு. கே. டி. கே. தங்கமணி: ராஜாமில், முருகன் மில் போன்றவைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏதாவது ஒரு மில்லையாவது சீக்கிரமாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: அங்குள்ள மூன்று ஆலைகளையும் எடுக்க மத்திய சர்க்காரால் பரிசீலிக்கப்பட்டு, லாபத்தில் நடத்த முடியாது என்று அறிவித்துவிட்டார்கள்.

இசைக்கருவிகள் உற்பத்தி

* 325 வினா—திரு. கே. ஏ. வகாப்: மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை யளிப்பாரா—

(அ) வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யும் கூட்டுறவு தொழிற்சாலை ஏதேனும் தற்போது செயல்படுகிறதா ?

(இ) ஆம் எனில், அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதா ? எந்தெந்த நாடுகளுக்கு ?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: (அ) ஆம்.

(இ) இல்லை.

திரு. கே. ஏ. வகாப்: தலைவர் அவர்களே, நம்முடைய இசைக் கருவிகள் வெளி நாட்டில் நல்ல கிராக்கியுள்ளவைகளாக இருக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் இவற்றை உற்பத்தி செய்து, விற்பனை செய்தால், அந்நியச் செலாவணியும் ஈட்ட முடியும். அந்த வகையில் முயற்சி எடுப்பார்களா?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற கூட்டுறவு சொசைடி இருக்கிறது. இதிலே சென்ற ஆண்டு 1970–71-ல் ரூ. 38,000-க்கு விற்பனை ஆகியிருக்கிறது.

THIRU K. S. KOTHANDARAMIAH: Sir, may I request the Hon. Minister to state the particular wood from which these instruments are prepared and the places where such wood is available?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: தகவல் என்னிடத்தில் இல்லை.

1971 டிசம்பர் 13]

திருமதி த. ந. அனந்தநாயகி : தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்து விற்பனை ரூ. 38,000-க்கு ஆகியிருக்கிறது என்று சொன்னுர்கள். அதற்கு மேலும் வெளிநாட்டிலிருந்து ஆர்டர்ஸ் வருகிறதா ? அதற்கு ஈடான உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : கூட்டுறவுத் துறையில் இருப்பதை மட்டும் சொன்னேன். மற்ற விவரங்கள் என்னிடத்தில் இல்லை.

Prevention of sea erosion

* 326 Q.—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Public Works be pleased to state the steps taken by the Government to prevent sea erosion in Kanyakumari coast?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : பேரவைமுன் விவர அறிக்கை@ ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

* 327 Q.—THIRU R. R. MUNUSWAMY : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(a) whether there are proposals under the consideration of the Government to construct groynes to check sea erosion at pad in Tirunelveli district; and

(b) if so, the details thereof?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) ஆம்.

(இ) பூண்டி பாசன ஆராய்ச்சி நிலையம் நடத்திய மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில் நிலையான ஏற்பாடாக ரூ. 2.62 லட்சம் செலவில் 46 மீட்டர் (150 அடி) நீளத்திற்கு கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவர் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நிறைவேற்றும் பொறுப்பை மேற்கொள்ளும் நிறுவனத்தை முடிவு செய்த பின்னர் இப்பணி மேற்கொள்ளப்படும்.

தரங்கம்பாடியிலுள்ள பயணிகள் விடுதி

* 328 வினு—திரு. எஸ். கணேசன் : மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

தரங்கம்பாடியில் உள்ள பயணிகள் விடுதியை புதுப்பிக்கும் செயற்குறிப்பு ஏதும் அரசிடம் உண்டா ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : இல்லை.

@ 262—263 ம் பக்கங்களில் முதல் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.